



THE HUE AND CRY:

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

கற்றார்வின்டப்படித்தலே அவ்வது கிருட்டிடமிட்டுக்கொண்டுபித்தச்சூப்பற்றி அவிவிக்கிற எவ்வகுக்கும் பொவின் இன்ஸ்பிக்டர் ஜென்றலின் துசிபார்ஸன் பேரில் நைகோட்ட கடைசிக்கும். கிருட்டிடமிட்டுக்கொண்டுவருகிற விரோதமாயும் முக்கீழ்வைக்கப்பட்டும். தப்பிப்புரோன் மறியந்தாரப் பிதித்த விக்கி வெகுமதி புறியல்லதான் வெப்பதற்கு ஜென்றலிடம் கேட்டுப்பெற்றுக்கொள்ளவாடம்.

REWARD.

A REWARD of Rs. 50 is hereby offered by the Hon. the Government Agent, Western Province, in charge of Police, for the apprehension, within three months of the date of this notice, of Ranatum Aechige Sinnappu, already advertised for in "Hue and Cry" No. 1,286 of January 21, 1896.

STOLEN.

ON March 1, 1896, from the lines at Deaella estate, Galagedara: Rs. 760 in cash, 2 pairs gold thandati, 2 pairs gold malidu, 2 pairs gold pamadum, 4 silver waist-chains, 1 silver ring, 2 pairs gold kadukan, 2 pairs gold murungus, 1 handkerchief, 2 vattie cloths, 2 red hand-kerchiefs, 1 coat, 1 sala cloth, 12 cambie vatties, 2 tin boxes, 4 brass chembus, 1 brass lamp, 1 small mattress, and 2 Tamil deeds. Owner, Arumugan Kangany.

On March 4, 1896, from the owner's verandah at Gal-wadugoda, Galle: a hackery, one shaft broken. Owner, T. J. Doole.

On March 6, 1896, from the owner's coat pocket at Fort, Galle: a metal watch with a gold chain and hook attached. Owner, Mr. D. O. Gunasekera.

On March 9, 1896, from a house at Dambulla : 1 silver hairpin, 2 red cambayas, 1 pair silver bangles, 1 white cloth, 1 small white coat, and Rs. 3 in cash. Owner, Appusinho.

On March 13, 1896, from the owner's house, Fort, Galle:
1 silver watch and chain, 1 pair gold earrings, 2 gold studs.
1 gold ring set with a ruby, and 1 string gold beads.
Owner, Kodituwakku Arachchige Punchihamby.

On March 15, 1896, from a bedroom at Hospital street, Fort, Galle : one white coat, one pair brown trowsers, and Rs. 3 in cash. Owner C. Piters.

On March 15, 1896, from the outer verandah of the Post Office at Pussellawa: a notice, "Instructions for Insuring Local Parcels," &c., printed on both sides. Property of the Pussellawa Post Office.

STOLEN OR STRAYED.

ON February 6, 1896, from the owner's compound at Araly South, Jaffna: a black cow, branded + on the left side, + on the left cheek, + on the left hind-leg. Owner, Venasitamby Sellappa.

On February 25, 1896, from the pasture land at Mathakal, Jaffna : a black cow, branded \textcircled{A} . \textcircled{F} . \textcircled{S} . on the left side, + on the left cheek ; about 7 years old. Owner, Neckililanilla Santianillai.

On March 1, 1896, from the owner's dwelling compound at Vanhipponne East : a gray bull; 1 year old. Owner, Kanthan Vytilingam.

On March 13, 1896, from Mana Hill at Madulkele: a black hackberry bull with white patches on the forehead, branded "W.M.B." Owner, Dr. Oliver Bartholomeusz.

LOST.

ON March 2, 1896, from the owner's possession: a mortgage bond in favour of Naidawahandy Odris de Silva for Rs. 400; signed by Pittagama Podyhamy, of Randombe. Owner, Naidawahandy Odris de Silva, of Galle.

On March 7, 1896, from the Grand Hotel at Nuwara Eliya : a pair of blue pebble gold spectacles and leather case. Owner, Mr. C. E. Schokman.

LOST OR STOLEN.

FROM a box at Hatton or Gampola : a promissory note for Rs. 2,003-79, dated January 12, 1895, in favour of B. B. Rodrigo ; signed by Muthia and Mukkan, of Maskeliya. Owner, B. B. Rodrigo.

MISSING.

ALFRED SENEVIRATNE, since March 13, 1896, from Ganthathey, Gampola; is a Sinhalese of the Wellala caste; religion, Buddhist; age, 13 years; height, 4 ft. 3 in.; slender build; complexion, brown; nose, mouth, and eyes, ordinary; teeth, well set; hair, black, cut short; birthplace and general residence, Ganthathey, Gampola; father, D. B. Seneviratna, Korala, Gampola; uncle, Rev. Seneviratna, of Gampola; brother, L. B. Seneviratna, of Trinity College, Kandy; is well known to Mr. H. Perera, C. M. S. Schoolmaster.

ଶ୍ରୀମଦ୍ଭଗବତ

ඩී. 1896 කුම් උතුවලද වක 21 වෙති දින ආකිත 1286 දරණ තෙවැන් අලේලන අකබේරේ ප්‍රසිංහකර නිමුත් රෙකූත්‍ය අවිත්තෙ සින්සුප්පුව ඇලිම්ට ගෙවෙනා ප්‍රතිච්‍යා තුවමාසයක් ඇතුළුයා බිජප්පා මුදල ප්‍රතිච්‍යා ලෙස එක්සා එක්සා ව්‍යාපිත ජ්‍යෙෂ්ඨ තිස්සු රුපීයල මිශ්‍ය තුළු මුදල මෙහෙයුම් ගෙවා යි.

සොරකම්කරණ්ට ගෙදුතා.

ව්‍ය 1896 කුටු මාරුදු මස 1 වෙති දින කළඹෙදර දිය
 අලේලාවෙයි ලැයිව්වල යිකි : වුද්ධාලිත රැඹි
 ගල් 760ද, රත්තරත් ක්‍රිඩි රෝම්බූ 2ද, රත්තරත් මලෙපි
 රෝම්බූ 2ද, රත්තරත් පාඩුවූ රෝම්බූ 2ද, රිඛාවත් 4ද, රදී
 මුළු 1ද, රත්තරත් ක්‍රිඩි තුන් රෝම්බූ 2ද, රත්තරත් මුළු, ගු
 රෝම්බූ 2ද, ජේජ්සු 1ද, වේස් ඩිජ්ටල් 2ද, රත්ත ලේනෝස්සු
 2ද, තේර්ට් 1ද, සේලුරදී 1ද, කම්ප්‍යූලික්ස් 12ද, ගෙ
 ලෙන්පෙට් 2ද, පින්ගල සෑම්බූ 4ද, පින්ගල ප්‍රාජ 1ද,
 ප්‍රවත්තී මෙන්ඩ 1ක් සහ දේශීලු ඔරුපා 2ද. අවෝනිලාරයා,
 අරුම්ගන ක්‍රිඩි.

වලි 1896 ස්වූ මාරුතු මක 4 වෙනි දින යාල්ලේ ගල්ල වුවිෂකාධී අමේනිකරාගේ බ්‍රැන්ඩ් තිබේ : බ්‍රැන්ඩ් නිස් කැඩ්වීම තිරික්කායේ. අමේනිකරා, එම ජෝ. විජ්.

වලි 1896 කටු මාර්තු ටැස 6 වෙති දින ගාලු ගාලු හෝ ප්‍රිම් එදි අයේනිකාරුවාගේ කේත්තේකු සංඛ්‍යා ඇත්තේ නියි : රජයේ දූම්වලුන් සමඟ පුද් පිත්තල තිරු ලුපුවක්. කෙසේකත්තස්මය. අයේනිකාරුවා, ඩී. ඩී. ගුණ්ඩකර මහත්මය.

වති 1896 කුට් මාරු එස 9 වෙති දින දැඩිලේලේ
ගෙක රුවී : රිදි කුරු 1ද, රතු කම්බි 2ද, රිදි වලඹි
පෙළු 1ද, සුද රෙද 1ද, පුත්‍ර සුද කේට්ටි 1ද, වුදලේ
වලිය රිපයලු 3ද, අයිතිකාරය, අපුස්ථි-මෙයු.

• වැඩි 1896 කුටුම්බාරුව මස 13 වෙති දින ගාලුලේ කොට්ඨාස අධීක්ෂකාරයාගේ ගෙවී තුළි: රදී එරෙහුම්පූරුවක් සහ දිමුලුන්ද, රජරත්න ආරුණික්ලේ කුටිවන් 1c, රජරත්න බොත්කඟ 2c, රතුනුගැලු අල්ලපුරන්තර තුදු 1d, රජරත්න ඇටවලුල් 1d. අධීක්ෂකාරයා, කොට්ඨාස තුළකු අරවිතින් ප්‍රකාශිතුවේ.

ପତି 1896 ମୁହଁ ମାର୍ଚ୍ଚ ତଥ 15 ଲେଖି ଦିନ ଗାଲ୍‌ଟେ
କୋପ୍ରାଇଟ ଅନ୍ତିମ ଶିଳ୍ପିଙ୍କ କିମ୍ବା କାର୍ଯ୍ୟକାରୀ କାର୍ଯ୍ୟକାରୀ
ପ୍ରଦାନ କେବଳ 1 ଟଙ୍କା, ଉପରେ ରାତ କାର୍ଯ୍ୟକାରୀ ପ୍ରଦାନ 1 ଟଙ୍କା, ଉଦ୍ଦେଶ୍ୟ
ପରିଦ୍ୟ ରୁତ୍ତଙ୍କାରୀ 3 ଟଙ୍କା, ଆଦିନିକାରସ୍ତା, ଏବଂ ପରିପରାଜ୍.

සොරකම්පාර්පෙට නොහොත් ද්‍රව්‍යවත්තේ
සහ්ව සෙදුනා.

ව්‍යු 1896 ක්‍රි පෙබරවරි මස 6 වනි දන රාජී අරලිසුම් තේ නේ අධිකාරයා ගේ ලිඛිල් ඉදා: කේ එලුදෙනෙක්, වමිපැත්තේ “ ප්‍රතිස්ථා ඇය, එම් කෙමුලුල් + කරුසේද, වම් පස්සාග ගේ උඩ X මේ ඔහාද ප්‍රතිස්ථා ඇය. අධිකාරයා, විභාසියා විභාසියා සෙල්ලතා.

වති 1896 ක්‍රි ලෙඛන වරාරි මක 25 වෙති දින මදකල් රෝග තුළ තුවකෙනු ල පිටත තිබේ ඉද: කරු එලඹැණික්. වහිපැයු න් නු න මේ ලැංඡණු පුරුශීය අය, වම් කෘම මූල උඩ + කරු දේද, වයස අවරුද 7 අත් පෙන ඇය. අදිකීකාරියා, තිකිලපුල්ලේ සහයීය පිළිලේ.

වති 1896 කුටු ම්‍රාත්‍යු මක 1 වෙනි දින වත්තාරපා තේක ජැයට එකේ අධීක්ෂක ප්‍රතිඵලියා න්‍යා වෙතෙහි ඉදි: සූද පාටට පුරු ගෙ. රුච්ච. දෙණු පුද්ගල් ස් පුද්ගල් ඇතු; වෘත්ත අමුරදේදැයි. අධීක්ෂක ප්‍රතිඵලියා ලිඛිත වේ.

වත් 1896 කුටු මාරුතු මස 13 වෙනි දින මධ්‍යලේකීලේ මාත්‍රා මිල්ලේ එකෙනි නිවේ: කළු නිරික්ෂණ තොගෙන්. තම ලේ ඇඟ පුලුලිදා, W. M. B. අකුරු 3 ද පුරුෂයා ඇඟ. අපිනි ඩාරුව, මැලුවර බිරුකාලෙමිසුස් දේපකර මහත් මයා.

କୈତିଲେନ୍ଦ୍ର ଶ୍ରୀହୃଦୀ ଜ୍ୟୋତିରକାମିକାରୀଙ୍କ ଯେଣ୍ଡିନ୍ୟ.

භාවිත එකු කොන් තිබූ පෙර පෙර පෙර පෙර පෙර පෙර පෙර
**නීති: රුපියල් 2,003 කන් ගැන 79 වරිනා, කම්
 ඇත් පෝෂණවත්වායි. වශී 1896 ස්වාධී පත්‍රාරි මඟ 12**

ନୈତିକ ଜ୍ଞାନ.

වලි 1896 සැප්තැම්බර් 7 ට වෙනි දින තුවර්තිලියේදී ගුරුව්‍යා හෝටලිල් එකේ ගිවි: රස්සරත්වලින් බිජිනයිද තල් දියකරිපු කෙන්කාඩ් රෙඩ්බූල් සහ හිම්වලින් සාදන්තලිය කොපුවක්ද. අයිතිකාරක, සි. එ. සොක් මත මහයෝගියා.

ନ୍ୟାନିକ ଜୀବନ.

வெகுமதி.

காத்திரி முடிவுண்டு கைமாசம் உட ந் சேதியைக்கொண்ட கூறுஅக் ம இலக்கப் பக்கிரிசையிற் பிராசித்தப்படுத் தப்பட்ட றண்ணங் ஆச்சிகே சின்னப்பு என்பவனையப்படுத்தற்கடித்த குறிப்புகளை இத்தேதி தொடக்கம் மூன்று மாசுத்தற்குள் அறிவிக்கும் எவருக்கும் அல்லது எவர்களுக்கும் மேல்மாகாண்தது அரசாட்சியின் கெளரவு ஏசன்றுத்தனை யவர்களால் ரூபாய் ஜம்பது வெகு மதியாகக் கொடுக்கப்படும்.

திருப்பட்டது.

சுதாக்கு முழுங்கி பங்களிமாசம் காந்தேதி, “சலகெதறி” யில் “உ. எல்ல” தோட்டத்திலிருந்து : சாக்குபா என்று, பொன் தன்றத்தீர் சோடி உ., பொன் பேவினு சோடி உ., பொன் ப்ரமதம் சோடி உ., அவர்களுள்ள ஈ, வெள்ளி மோகிரமக, பொன் சுடிக்கல் சோடி உ., பொன் முறுகு சோடி உ., கைலேஞ்சி ச, வேலையஷ்டிலை உ. சிவப்புக் கைலேஞ்சி உ., சோட்டக, சேலைச்சீலை ச, கம்பி வேட்டிகள் கல, முன் பொட்டிகள் உ., பித்தளை செமடுகள் ச, பித்தளை விளக்கு ச, சிறு மெத்தை ச, தமிழ் முத்திரைகள் உ. சொந்தக்காரன், அறுமுகம் கங்காணி,

கஅங்கு ம ஆண்டு பங்களிராசம தந் சேதி, காவி
யில் சலவடிகொட என்ன பிட்டதில் உரியவுருடைய வரு
ந்தாவிலிருந்து : ஒத்தைமாட்டிக் கரத்தை ச, ஒரு பண்
யிலினேர்கால் உடைந்துண்டும். சொந்தக்காரன், நி.
சே. ரீ.

காவூல் முதன்மீது பங்குணிமாசம் கூந் சேதி, காவூல் கோட்டையில் உரியவருடைய சட்டை பச்செட்டிலிருந்து : பொன் சங்கிலியும் ஊர்க்குடன் தொடுத்த “மெட்டல்” கழிகாரம் க. தொந்தக்காரன், மேஸ் இ. ஜி. குண்சேதர்.

காலங்கள் ம் ஆண்டு பங்குனிமாசம் கூங் தேடி, “தம்பு வல்லவியில்” வீரடான் ரிலிகாந் கு : வெவ்விக் கொண்டு க்

கூர்க, சிவப்புக் கம்பாயங்கள் உ, வெள்ளி காப்புகள் சோடி க, வெள்ளை சீலை க, சிறு வெள்ளை கோட்ட க, காசு ரூபா கூ. சொந்தக்காரன், அப்புசிஞ்ணோ.

கறுக்கு ம ஆண்டு பங்குனிமாசம கங் நேதி, காலிக் கோட்டையில் உரியவர் வீட்டிலிருந்து : வெள்ளி கடி காரரும் சங்கிலியும் க, பொன் காதுப் பூ கூட்டம் க, பொன் தெறிகள் உ, சிவப்புக் கல்பதித்த பொன் மோதி ரம க, பொன் மணிக்கோர்க்கூ க. சொந்தக்காரன், கொடித்துவக ஆர்சிசே புனிசாமி.

கறுக்கு ம ஆண்டு பங்குனிமாசம கநு நேதி, காலிக் கோட்டையில் ஆஸ்பத்திரி தெருவிற் அறைஒன்றிலிருந்து : வெள்ளை கோட்ட க, கபிலநிறக் காட்ச்தை கூட்டம் க, காசு ரூபா கூ. சொந்தக்காரன், சீ. பீடர்ஸ்.

கறுக்கு ம ஆண்டு பங்குனிமாசம கநு நேதி, புஸ் ஸல்லாவை தபாள் கந்தோரு வெலிவருந்தாவிலிருந்து : இரு பக்கங்களிலும் அச்செழுத்தினால் பார்சல்கள் அனுப்பும்போது உத்தரவாத மெழுதும் விதம் கட்டன பிடப்பட்ட அறிக்கைப் பத்திரம க. புஸ்ஸல்லாவை தபாள் கந்தோருக்குடைய சாமான்.

இருடப்பட்டது அல்லது அலைந்துப்போனது.

கறுக்கு ம ஆண்டு மாசிமாசம கநு நேதி, யாற்பாண த்தில் அறவி தெற்கில் உரியவர் வீட்டுக்கொல்லையிலிருந்து : இடது பக்கத்தில் க. சடப்பட்டும் இடது கண் அத்தில் + சடப்பட்டும் இடது பின்னால் காலில் “X.” சடப்பட்டுமுள்ள கறுப்புப் பசு ஒன்று. சொந்தக்காரன், வினாக்கித்தமிழ் செல்லப்பா.

கறுக்கு ம ஆண்டு மாசிமாசம உடு நேதி, யாற் பாணத்தில் மதகாள் என்னுமிடத்து மேய்ச்சற்றறையிலிருந்து : இடது பக்கத்தில் ஐ. ந. க. சடப்பட்டும், இடது கண்ணத்தில் + சடப்பட்டும் ஒழு வயசு கறுப்புப் பசு ஒன்று. சொந்தக்காரன், நெக்கிலிப்போன சந்திய விள்ளை.

கறுக்கு ம ஆண்டு பங்குனிமாசம கங் நேதி, வண்ணூர் ப்பொன்னை கிழக்கில் உரியவரிருக்கும் வீட்டுக்கொல்லையிலிருந்து : கீக என்று சடப்பட்ட ஒரு வயசு வெண்ணி றம் நாமபன் ஒன்று. சொந்தக்காரன், கந்தன் வைத்தி விங்கம்.

கறுக்கு ம ஆண்டு பங்குனிமாசம கங் நேதி, “மடில் கெலையில்” “மணக்கீல்” என்னுமிடத்திலிருந்து : நெற்றி

யில் வெள்ளை புள்ளிச்சூள்ள கறுப்பு ஒத்தைமாட்டு காத்தை மாடு க, “W. M. B.” சூட்டுக்குறிச்சு உண்மீம் சொந்தக்காரன், டாக்டர் ஓலிவர் பர்தோலோமேஸ்.

இழுக்கப்பட்டது அல்லது திருடப்பட்டது.

அட்டன்வத்தெயில் அல்லது கமபளையில் பொட்டு ஒன்றிலிருந்து : காக்கு ம ஆண்டு தைமாசம கூ கேதீக்கொண்ட ரூபா 200க் கதம் ஏக துக்கு மண்கலியாவிலிருக்கும் முத்தாயும் முக்கனால் யெழுதி பீ. பீ. ரெத்தீகுக்கு கொடுக்கப்பட்ட நோட்டு முத்து ரை க. சொந்தக்காரன், பீ. பீ. ரெத்தீகு.

இழுக்கப்பட்டது.

கறுக்கு ம ஆண்டு பங்குனிமாசம உங் நேதி, தனவுச் ச்சிலிருந்து : ரங்தொம்பேயி லிருக்கும் பிட்டகம் பொட்டுகாமியால், நய்தவகங்தீதிகிரிஸ த சில்லாவுக்கு கொடுக்கப்பட்ட ரூபா சா00, ஈடுமுத்திரை க. சொந்தக்காரன், நய்தவகங்தீதிகிரிஸ த சில்லா.

கறுக்கு ம ஆண்டு பங்குனிமாசம எங் நேதி, நயராவியாவில் கிடேண்ட் ஒட்டலிலிருந்து : பொன்னுற் கட்டப்பட்ட கீலக் கோளங்கல் முக்கு கண்ணுட் கூட்டம் க, தோல்லைற க. சொந்தக்காரன், மெஸ் சீ. த. கொக்மன்:

காணுமற்போனவன்.

பெயர்-எல்பிரட் சினவிரட்டன், கறுக்கு ம ஆண்டு பங்குனிமாசம கங் நேதி தொடங்கி, கம்பொளையைச் சேர்ந்த “கன்றுதீ” என்னுமிடத்திலிருந்து காணுமற்போனவன், சிங்கவன், வேளாளன், பெளதத-சமயி, வயசு-கங், உயரம-ச அடி க அங்குலம், மெல்லிய தேகம், கபில நிறம், முக்கு வாய் கண்கள் - சாதாரணமான வைகள், ஒழுங்கான பற்கள், கறுத்த மயிர், கட்டையாய் வெட்டப்பட்டிருக்கிறது, பிறந்தவிடம்-கம்பொளையில், “கன்றுதீ,” தகப்பன-க. பீ. சினவிரட்டன கம்பொளைக் கோறல், மாமன் - கம்பொளையிலிருக்கும் கனம் சினவிரட்டன பாத்ரியார், சகோதரன-கண்டி “நீரின்றீகோலேச்” சிலிருக்கும் எல். பீ. சினவிரட்டன், சீ. எம். எஸ். இவகூல்மாஸ்டர், மெஸ் எச். பெறெறுவுக்கு இவை கனரூக்கத்தெரியும்.

L. HOLLAND,

for L. F. KNOLLYS,
Inspector-General of Police.

Police Office,
Colombo, March 19, 1896.